



## TNPSC GENERAL STUDIES 2015

### CHEMISTRY

#### A.E CIVIL EXAM 2015

1. Which type of ores are purified by Froth flotation process?

- a. Oxide ore                  b. Carbonate ore  
**c. Sulphide ore**              d. sulphate ore

எவ்வகை தாதுக்கள் நுரை மிதப்பு முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது?

- a. ஆக்ஸைடு தாது              b. கார்பனேட் தாது  
**c. சல்பைடு தாது**              d. சல்போட்

2. The best fertilizer is

- a.  $(\text{NH}_4)_2\text{SO}_4$  (Ammonium sulphate)  
**b. Urea**  
c. CAN  
d.  $\text{Ca}(\text{NO}_3)_2\text{CaO}$  ( Basic calcium nitrate)

நல்ல உரமானது

- a.  $(\text{NH}_4)_2\text{SO}_4$  (அம்மோனியம் சல்போட்)  
**b. யூரீயா**  
c. CAN  
d.  $\text{Ca}(\text{NO}_3)_2\text{CaO}$  ( Basic calcium nitrate)

3. pH of pure water is

- a. 7**                  b. 14                  c. 0                  d. 6

தூய்மையான நீரின் pH மதிப்பு

- a. 7**                  b. 14                  c. 0                  d. 6

4. The compound used in photographic film is

- a.  $\text{AgF}$ -silver fluoride              b.  $\text{AgCl}$ -silver chloride  
**c.  $\text{AgBr}$ -silver bromide**              d.  $\text{AgI}$ -silver iodide

புகைப்படச்சுருளில் பயன்படும் சேர்மம் \_\_\_\_\_ ஆகும்

- a.  $\text{AgF}$  - வெள்ளி              b. யுகன்ட-வெள்ளி குளோரைடு  
**c.  $\text{AgBr}$  -வெள்ளி புரோமைடு**              d.  $\text{AgI}$  -வெள்ளி அயோடைடு

- The distance travelled by light in a year is
 

a. $1.578 \times 10^{15}$ m	<b>b. <math>9.467 \times 10^{15}</math> m</b>
c. $3.156 \times 10^{15}$ m	d. $9.467 \times 10^{-15}$ m

ஒளியானதுவெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடியதொலைவு

a. $1.578 \times 10^{15}$ m	b. $9.467 \times 10^{15}$ m
c. $3.156 \times 10^{15}$ m	d. $9.467 \times 10^{-15}$ m
- The Process used for the manufacture of ammonia is
 

a. Contact process	b. Ostwald process
<b>c. Haber's process</b>	d. Linde's process

அம்மோனியாவைபெருமளவில் தயாரிக்கும் முறை

a. பரிசுமுறை	b. ஆஸ்வால்டுமுறை
c. ஹேபர் முறை	d. வின்டேமுறை
- Which one of the following is not an Lewis base?
 

<b>a. C<sub>5</sub>H<sub>5</sub>N</b>	b. H <sub>2</sub> O	c. OH <sup>-</sup>	<b>d. AlCl<sub>3</sub></b>
---------------------------------------	---------------------	--------------------	----------------------------

கீழ்கண்டவற்றுள் எவைன்று லூயிஸ் காரம் கிடையாது?

a. C <sub>5</sub> H <sub>5</sub> N	b. H <sub>2</sub> O	c. OH <sup>-</sup>	d. AlCl <sub>3</sub>
------------------------------------	---------------------	--------------------	----------------------

### NURSING EXAM-2014 [CHEMISTRY]

- Match List-I with List-II and select the correct answer using the codes given below the lists:

List-I				List-II			
a. Distilled water				1. 8.5			
b. Vinegar solution				2. 7.3			
c. Bar soap solution				3. 7.0			
d. Human blood				4. 2.9			

	a	b	c	d
A	2	3	4	1
B	4	3	2	1
C	2	1	4	3
D	<b>3</b>	<b>4</b>	<b>1</b>	<b>2</b>

பட்டியல் I உடன் பட்டியல் IIஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஜ		பட்டியல் ஜஜ்	
a. வாலை வடுஞ்		1. 8.5	
b. வினிகர் கரைசல்		2. 7.3	
c. பார் சோப் கரைசல்		3. 7.0	
d. மனித கருதி		4. 2.9	

	a	b	c	d
A	2	3	4	1
B	4	3	2	1
C	2	1	4	3
D	<b>3</b>	<b>4</b>	<b>1</b>	<b>2</b>

- The amount of copper and gold that is denoted on 916 ornamental gold is

- a. 5 gm copper /24 gm gold      b. 2gm copper/22 gm gold  
 c. 2 gm copper /24 gm gold      d. 16 gm copper/24 gm gold  
 நகைகள் செய்வதில் 916 என குறிப்பிடும் போது தாமிரத்தின் அளவும்/ தங்கத்தின் அளவும் \_\_\_\_\_ விகிதத்தின் இருக்கிறது.

- a. 5 gm தாமிரம்/24 gm தங்கம்      b. 2gm தாமிரம்/24 gm தங்கம்  
 c. 2gm தாமிரம்/24 gm தங்கம்      d. 16gm தாமிரம்/24 gm தங்கம்
3. Consider the following statements:

**Assertion (A):** Potassium Meta Bisulfite (PMS) is used for preserving fruits /juices

**Reason(R) :** PMS reacts with the acid of fruit/juice and produces  $\text{SO}_2$  which kills microorganisms.

- a. (A) is true but (R) does not explain (A)  
**b. Both (A) and (R) true, (R) explains (A)**  
 c. (A) is true (R) is false  
 d. Both (A) and (R) are false.

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:

**கூற்று(A) :** பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் (PMS) பழச்சாறுகளை பாதுகாக்கப் பயன்படுகிறது.

**காரணம் (R) :** PMS பழச்சாறில் உள்ள அமிலத்துடன் விணை புரிந்து  $\text{SO}_2$  உருவாக்குகிறது  $\text{SO}_2$  நுண்ணுயிர்களை அழிக்கிறது.

- a. (A) சரி ஆனால் (R) (A)-விற்கு சரியான விளக்கமல்ல  
**b. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கும்**  
 c. (A) சரி ஆனால் (R) தவறு  
 d. (A) மற்றும் (R) இரண்டும் தவறு

## HEALTH OFFICER 2015

1. The reagent used in the conversion of benzene diazonium chloride to phenyl cyanide

- A.  $\text{HBF}_4/\text{NaNO}_2$ , Cu Powder      B. KCN and DilHCl  
 C.  $\text{CuCN}_2$  and aqueous KCN      D. KCN solution / Cu

பென்சீன் டைசோனியம் குளோரைடு,பீனைல் சயனைடாகமாறுவதற்குபயன்படுத்தும் கரணியாது?

- A.  $\text{HBF}_4/\text{NaNO}_2$ , Cu பவுடர்      B. KCN மற்றும் நீரத்து HCl  
 C.  $\text{CuCN}_2$  / நீர் கலந்து KCN      D. KCN கரைசல் / காப்பர்

2. Which one of the polymers contain nitrogen?

- A. PVC      B. Teflon      C. Nylon - 66      D. Terylene  
 எந்தஒருபல்லுறுப்பியலில் நைட்ரஜன் உள்ளது?  
 A. PVC      B. டெஃப்ளான்      C. நைலான் - 66      D. டெர்லின்

3. For the filtration between Oxalic acid and Sodium hydroxide the indicator used in

- |   |                                 |
|---|---------------------------------|
| A. Potassium Permanganate                                   | B. Phenolphthalein              |
| C. Litmus   | D. Methyl Orange                |
| ஆக்சாலிக் அமிலத்தைசோடியம் போதுபயன்படுத்தப்படும் நிறங்காட்டி | வெங்ராக்செடுடன் தரம் பார்க்கும் |
| A. பொட்டாசியம் பெர்மாங்கனேட்                                | B. பினால்ப்தலீன்                |
| C. லிட்மஸ்  | D. மெத்தில் ஆரஞ்சு              |

## GROUP II 2015 - CHEMISTRY

1. Auto ionisation of  $H_2O$  leads to the formation of  
 a.  $H_3^+O$       b.  $OH^-$       c.  $H^+$       d.  $H_3O^+$  and  $OH^-$   
 தண்ணீர் தானாகசிதைவுஅடையும் போதுகிடைப்பது  
 a.  $H_3^+O$       b.  $OH^-$       c.  $H^+$       d.  $H_3O^+$  மற்றும்  $OH^-$
2. Arrange the following in increasing order of their pH values :  
 I. Human Blood  
 II. Stomach acid  
 III. Pure water  
 IV. Milk  
 a. II, III, IV and I      b. II, I, III and IV  
 c. II, IV, III and I      d. I, III, IV and II  
 கீழ்க்காண்பவைகளை அவற்றின் அமைக்கவும்:  
 I. மனிதகுருதி      II. இரைப்பை அமிலம்  
 III. தூயாந்தி      IV. பால்  
 a. II, III, IV மற்றும் I      b. II, I, III மற்றும் IV  
 c. II, IV, III மற்றும் I      d. I, III, IV மற்றும் II  
 ஏறுவரிசையில்      எறுவரிசையில்
3. Which one of the following is not an allotrope of carbon?  
 a. Diamond      b. Graphite      c. Fullerene      d. Butane  
 பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமைக்கோற்றும் அல்லாதது எது?  
 a. வைரம்      b. கிராஃபைட் c. புல்லரின்      d. பியூடேன்
4. Match List I with List II the correct answer using the codes given in the options :  
**List I**  
 A. First Generation Pesticides  
 B. Second Generation Pesticides  
 C. Third Generation Pesticides  
 D. Fourth Generation Pesticides  
 A      B      C      D  
 a.      1      4      2      3  
 b.      2      3      4      1  
**List II**  
 1. Pheromones  
 2. Juvenile Hormones  
 3. Pyrethrins  
 4. Organo phosphates

c. 3    4    1    2  
d. 4    2    3    1

வரிசைI-டன்,வரிசைIIயினைபொருத்தி,வரிசைகளுக்குகீழ் கொடுக்கப்பட்டுள்ளதோகுப்பிலிருந்துசரியானவிடையினைத் தெரிவுசெய்க:

**வரிசைI**

- A. முதல் தலைமுறைபூச்சிக்கொல்லி
- B. இரண்டாம் தலைமுறைபூச்சிக்கொல்லி
- C. மூன்றாம் தலைமுறைபூச்சிக்கொல்லி
- D. நான்காம் தலைமுறைபூச்சிக்கொல்லி


	A	B	C	D
a.	1	4	2	3
b.	2	3	4	1
c.	3	4	1	2
d.	4	2	3	1

**வரிசைII**

- 1. ∴.பெரோமோன்ஸ்
- 2. ஜாவெனைல் ஹார்மோன்ஸ்
- 3. பைரெத்ரின்ஸ்
- 4. ஆர்கனோ.பாஸ்பேட்ஸ்

## GROUP I EXAM - 2015

1. For the Daniel cell  $E^\circ = 1.10$  V. The value of equilibrium constant (K) for the reaction (at 298 K) is



- a.  $4.36 \times 10^{39}$
- b.  $2.79 \times 10^{41}$
- c.  $6.53 \times 10^{35}$
- d.  $1.55 \times 10^{37}$

டெனியல் கலத்தின் எனில் கீழ்கண்டவினையின் (298Kல்) சமநிலைமாறிலி (K)-யின் மதிப்பு?



- a.  $4.36 \times 10^{39}$
- b.  $2.79 \times 10^{41}$
- c.  $6.53 \times 10^{35}$
- d.  $1.55 \times 10^{37}$

2. An example of commonly used herbicide is

- a. P, P' - dichlorodiphenyltrichloro ethane
- b. 2, 4 - dichlorophenoxy acetic acid
- c. Benzene hexachloride
- d. Naphthalene

பொதுவாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி

- a. p, p' -டைகுளோரோடைபினைல் டிரைகுளோரோஈத்தேன்
- b. 2, 4 -டைகுளோரோபீனாக்ஸிஅசிட்டிக் அமிலம்
- c. பென்சீன் ஹெக்சாகுளோரேட்டு
- d. நா.ப்தலீன்

3. Match the following :

- |              |   |
|--------------|---|
| A. Na and K  | - i. Obtained by electrolysis of fused salt |
| B. Cu and Ag | - ii. Occur only in native state            |
| C. Au and Pt | - iii. Occur both native and combined state |
| D. Na and Ca | - iv. Reducing agent in metallurgy          |

E. Al and Mg

- a. A. - v
- b. A. - iv
- c. A. - ii
- d. A. - iii

பொருத்துக:

- a. Naமற்றும் K
- b. Cuமற்றும் Ag
- c. Auமற்றும் Pt
- d. Naமற்றும் Ca
- e. Alமற்றும் Mg
- a. A. - v
- b. A. - iv
- c. A. - ii
- d. A. - iii

- v. Occur only in combined state

- |               |                |                 |               |
|---------------|----------------|-----------------|---------------|
| B. - iii      | C. - ii        | D. - i          | E. - iv       |
| <b>B. - i</b> | <b>C. - ii</b> | <b>D. - iii</b> | <b>E. - v</b> |
| B. - iii      | C. - v         | D. - iv         | E. - i        |
| B. - ii       | C. - i         | D. - v          | E. - iv       |

- i. உருகியங்பையின்னாற்பகுத்தலில் கிடைக்கிறது
  - ii. தனித்தநிலையில் மட்டும் கிடைக்கிறது
  - iii. தனித்தமற்றும் சேர்ந்தநிலையில் கிடைக்கிறது
  - iv. உலோகவியலில் ஒடுக்குகரணி
  - v. சேர்ந்தநிலையில் மட்டுமேகிடைக்கிறது
- |          |         |          |         |
|----------|---------|----------|---------|
| B. - iii | C. - ii | D. - i   | E. - iv |
| B. - i   | C. - ii | D. - iii | E. - v  |
| B. - iii | C. - v  | D. - iv  | E. - i  |
| B. - ii  | C. - i  | D. - v   | E. - iv |

4. Which of the following is/are wrong?

- I.  $Mg_2C_3$  on hydrolysis gives acetylene
- II.  $Be_2C$  on hydrolysis gives methane
- III.  $Al_4C_3$  on hydrolysis gives allylene

- a. I and II      **b. II and III**      c. I and III      d. I, II and III

பின்வருவனவற்றுள் தவறானவைது/எவை?

- I.  $Mg_2C_3$  நிராற்பகுப்புஅடைந்துஅசிட்டிலீனைத் தரும்
- II.  $Be_2C$  நீராற்பகுப்புஅடைந்துமீத்தேனைவெளியிடும்
- III.  $Al_4C_3$  நீராற்பகுப்புஅடைந்துஅல்லீலைனைத் தரும்
- a. I மற்றும் II      b. II மற்றும் III
- c. I மற்றும் III      d. I, II மற்றும் III

5. New elements and rare-earths are discovered and fixed in the periodic table using

a. Bragg's law

**b. Moseley's law**

c. Compton's effect

d. Bravais lattices

புதுத் தனிமங்கள் மற்றும் அரியபுவித் தனிமங்கள் கண்டறியப்படவும், தனிமவரிசை அட்டவணையில் பொருத்தப்படவும் பயன்படுவது

a. பிராகின் விதி

b. மோசலியின் விதி

c. காம்ப்டன் விளைவு

d. பிராவைஸ் அணிக்கோவை

6. Arrange the following in the order of increasing solubility in water

i.  $NaHCO_3$       ii.  $KHCO_3$       iii.  $Mg(HCO_3)_2$       iv.  $Ca(HCO_3)_2$

a. iv < iii < ii < i      **b. i < ii < iii < iv**

c. ii < iii < i < iv      d. iii < i, iv < ii

பின்வரும் சேர்மங்களை அவற்றின் நீரில் கரையும் திறுனின் ஏறுவரிசையில் எழுதுக.

i.  $NaHCO_3$       ii.  $KHCO_3$       iii.  $Mg(HCO_3)_2$       iv.  $Ca(HCO_3)_2$

a. iv < iii < ii < i      b. i < ii < iii < iv

c. ii < iii < i < iv

d. iii < i , iv < ii

7. Match the following:

Actinide element

A. Plutonium

B. Curium

C. Fermium

D. Nobelium

Atomic number

1. 102

2. 100

3. 96

4. 94

A	B	C	D
a. 1	2	3	4
b. 3	4	1	2
c. 3	4	2	1
<b>d. 4</b>	<b>3</b>	<b>2</b>	<b>1</b>

சரியாகபொருத்துக:

ஆக்டினைடுதனிமம்

அணுஎண்

A. புஞ்ச்டோனியம்

1. 102

B.க்யூரியம்

2. 100

C. பெர்மியம்

3. 96

D. நோபெலியம்

4. 94

A	B	C	D
a. 1	2	3	4
b. 3	4	1	2
c. 3	4	2	1
d. 4	3	2	1

8. Match the Number of electrons transferred (a) when one mole of  $\text{KMnO}_4$  is reduced to (b)

A. 1,      3,      4,      4

B.  $\text{Mn}_2\text{O}_3$ ,  $\text{MnO}_2$ ,  $\text{MnO}_4^{2-}$ ,  $\text{Mn}^{2+}$

**a. 1 -  $\text{MnO}_4^{2-}$ ,    3 -  $\text{MnO}_2$ ,      4 -  $\text{Mn}_2\text{O}_3$ ,      5-  $\text{Mn}^{2+}$**

b. 1 -  $\text{Mn}^{2+}$ ,      3 -  $\text{Mn}_2\text{O}_3$ ,      4 -  $\text{MnO}_2$ ,      5 -  $\text{MnO}_4^{2-}$ ,

c. 1-  $\text{MnO}_2$ ,      3 -  $\text{MnO}_4^{2-}$ ,      4-  $\text{Mn}^{2+}$       5 -  $\text{Mn}_2\text{O}_3$ ,

d. 1 -  $\text{Mn}_2\text{O}_3$ ,      3-  $\text{Mn}^{2+}$       4 -  $\text{MnO}_4^{2-}$  5 -  $\text{MnO}_2$ ,

கடத்தப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (a)-ஐ ஒருமோல் ஒடுக்கப்படும் போதுஉண்டாகும் தொடர்பானஅமைப்புகளோடு (b) பொருத்திக்காட்டுக.

A. 1,      3,      4,      4

B.  $\text{Mn}_2\text{O}_3$ ,  $\text{MnO}_2$ ,  $\text{MnO}_4^{2-}$ ,  $\text{Mn}^{2+}$

**a. 1 -  $\text{MnO}_4^{2-}$ ,    3 -  $\text{MnO}_2$ ,      4 -  $\text{Mn}_2\text{O}_3$ ,      5-  $\text{Mn}^{2+}$**

b. 1 -  $\text{Mn}^{2+}$ ,      3 -  $\text{Mn}_2\text{O}_3$ ,      4 -  $\text{MnO}_2$ ,      5 -  $\text{MnO}_4^{2-}$ ,

c. 1-  $\text{MnO}_2$ ,      3 -  $\text{MnO}_4^{2-}$ ,      4-  $\text{Mn}^{2+}$       5 -  $\text{Mn}_2\text{O}_3$ ,

d. 1 -  $\text{Mn}_2\text{O}_3$ ,      3-  $\text{Mn}^{2+}$       4 -  $\text{MnO}_4^{2-}$  5 -  $\text{MnO}_2$ ,

1. Ammonia is manufactured by
- a. Solvay process
  - c. Birkland and Eyde process
- அம்மோனியாதயாரிக்கும் முறை
- a. சால்வேமுறை
  - c.பிரிக்லேண்ட் மற்றும் ஓடு முறை
- b. Haber process**
- d. Claude's process
- b. ஹெபர் முறை
- d. கினாட்ஸ் முறை
2. Which one of the following is known as 'Dry ice'?
- a. Solid carbon dioxide**
  - b. Liquid carbon dioxide
  - c. gaseous carbon dioxide
  - d. liquid silicon dioxide
- கீழ்க்கண்டவற்றுள் எதை 'உலர் பனிக்கட்டி' என்று அழைக்கின்றோம்?
- a. திடநிலைகார்பன் டைஆக்ஸைடு
  - b. நீர்நிலைகார்பன் டைஆக்ஸைடு
  - c. வாயுநிலைகார்பன் டைஆன்ஸைடு
  - d. நீர்நிலைசிலிக்கான் டைஆக்ஸைடு
3. Select the wrong statement
- a. Calamine is a carbonate
  - c. Zinc blende is a sulphide
- தவணான்சொந்த்ரோட்டரைக் கண்டுபிடிக்கவும்
- a.காலமைன் ஒருகார்பனேட்
  - b.அர்ஜென்டைட் ஓர் ஆக்ஸைடு
  - c. துத்தநாகப்ளெண்ட் (zinc blende) ஒருசல்பைடு
  - d.மாலகைட் என்பதுதாமிரத்தின் ஒருதாதுப் பொருள்
- b. Argentite is an oxide**
- d. Malachite is an ore of copper
4. Which of the following triads are referred to as coinage metals?
- |              |                |                |                |
|--------------|----------------|----------------|----------------|
| I. Li, K, Na | II. Be, Mg, Ca | III. B, Al, Ga | IV. Cu, Ag, Au |
| a. I         | b. II          | c. III         | d. IV          |
- கீழ்க்கண்டமும்மை (triad) களில் எந்த முன்று லோகங்களைக் கொண்டமும்மைநாண்யங்களைக்
- |              |                |                |                |
|--------------|----------------|----------------|----------------|
| I. Li, K, Na | II. Be, Mg, Ca | III. B, Al, Ga | IV. Cu, Ag, Au |
| a. I         | b. II          | c. III         | d. IV          |

### CHEMIST IN TAMILNADU 2015 - CHEMISTRY

1. One of the following method is NOT useful for the purification of metal
- a. Electrolytic refining
  - b. Zone refining
  - c. Mond's process
  - d. Calcination

2. Oxidation number of carbon in  $\text{CH}_4$ ,  $\text{CH}_3\text{Cl}$ ,  $\text{CHCl}_3$  and  $\text{CCl}_4$  are  
 a. +4, -2, +2, -4                              b. -4, -2, +2, +4  
 c. +4, +2, -2, -4                              d. -4, -2, +4, +2
3. The meson theory of nuclear was proposed by  
 a. Fermi    b. Yukawa    c. Lyman    d. Rutherford
4. Identify the odd one from the group of chemical given below: 1) A 2) B 3) C  
 4) D  
 a. BHC    b. DDT    c. 2, 4D    d. CAN
5. Anaesthetic used for minor operation dentistry.  
 a. Nitrous oxide                                      b. Nitric oxide  
 c. Nitrous oxide +  $\text{O}_2$     d. Nitrogen dioxide
6. Identify the substance which is not optically active:  
 a. Cinnabar    b. Sugar solution                                      c. Turpentine oil    d. Wood

### ASSISTANT AGRI OFFICER 2015 CHEMISTRY

1. Match the following with suitable options:

List I (Name)	List II (Formula)
------------------	----------------------

- |                  |  |
|------------------|--|
| a. Washing soda  | 1. $\text{ZnSO}_4 \cdot 7\text{H}_2\text{O}$           |
| b. White Vitriol | 2. $\text{FeSO}_4 \cdot 7\text{H}_2\text{O}$           |
| c. Blue Vitriol  | 3. $\text{Na}_2\text{CO}_3 \cdot 10\text{H}_2\text{O}$ |
| d. Green Vitriol | 4. $\text{CuSO}_4 \cdot 5\text{H}_2\text{O}$           |

	a	b	c	d
A.	2	4	3	1
B.	1	3	4	2
C.	3	1	2	4
D.	3	1	4	2

பட்டியல் I லிருந்துபட்டியல் IIயைச்சரியாகபொருத்துக:

பட்டியல் I (பெயர்)	பட்டியல் II (வாய்பாடு)
-----------------------	---------------------------

- |                     |  |
|---------------------|--|
| A. சலவைச் சோடா      | 1. $\text{ZnSO}_4 \cdot 7\text{H}_2\text{O}$           |
| B. வெள்ளைவிட்ரியால் | 2. $\text{FeSO}_4 \cdot 7\text{H}_2\text{O}$           |
| C. நீலவிட்ரியால்    | 3. $\text{Na}_2\text{CO}_3 \cdot 10\text{H}_2\text{O}$ |
| D. பச்சைவிட்ரியால்  | 4. $\text{CuSO}_4 \cdot 5\text{H}_2\text{O}$           |

	a	b	c	d
A.	2	4	3	1
B.	1	3	4	2
C.	3	1	2	4

2. The destroy of enzyme present in the papaya fruit is prevented by using the chemical is

A. Potassium meta bisulphate

C. Sodium meta bisulphate

பப்பாளியில் உள்ளநொதிப்

வேதிப்பொருள்

A.பொட்டாசியம் மெட்டாபைசல்போட்

C. சோடியம் மெட்டாபைசல்போட்

**B. Potassium meta bisulphite**

D. Sodium meta bisulphite

பொருள் சேதம்

அடைவதைடுக்கப்பயன்படும்

வேதிப்பொருள்

B.பொட்டாசியம் மெட்டாபைசல்பைட்

D. சோடியம் மெட்டாபைசல்பைட்

3. Coal is a compost primarily

A. Corbon

**B. Sulphur**

C. Hydrogen

D. Nitrogen

நிலக்கரியில் முக்கியமானபங்கைவகிப்பது

A. கார்பன்

B. கந்தகம்

C. வைஷ்ட்ரஜன்

D. நைட்ரஜன்

4. Match the following:

a. Dibasic acid

1.  $\text{H}_3\text{PO}_4$

b. DiAcidic base

2.  $\text{Al}(\text{OH})_3$

c. Tribasic Acid

3.  $\text{H}_2\text{SO}_4$

d. Triacidic Base

4.  $\text{Ca}(\text{OH})_2$

	a	b	c	d
A.	3	4	1	2
B.	4	1	3	2
C.	3	1	2	4
D.	4	2	3	1

கீழ்க்கண்டவற்றைபொருத்துக:

a. இருகாரத்துவமிலம்

1.  $\text{H}_3\text{PO}_4$

b. ஈ அமிலத்துவகாரம்

2.  $\text{Al}(\text{OH})_3$

c. முககாரத்துவமிலம்

3.  $\text{H}_2\text{SO}_4$

d. மூன்றுஅமிலத்துவகாரம்

4.  $\text{Ca}(\text{OH})_2$

	a	b	c	d
A.	3	4	1	2
B.	4	1	3	2
C.	3	1	2	4
D.	4	2	3	1

5. The number of molecules present in 11 gram of  $\text{CO}_2$  is

A.  $1.51 \times 10^{23}$  molecules

B.  $1.51 \times 10^{22}$  molecules

C.  $6.023 \times 10^{23}$  molecules

D.  $6.023 \times 10^{22}$  molecules

11 கிராம்  $\text{CO}_2$ வில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை

A. $1.51 \times 10^{23}$ மூலக்கூறுகள்

B. $1.51 \times 10^{22}$ மூலக்கூறுகள்

C.  $6.023 \times 10^{23}$ மூலக்கூறுகள்

D. $6.023 \times 10^{22}$ மூலக்கூறுகள்

## ASSISTANT STATISTICAL OFFICER 2015

1. The Oxidation of Ni in  $[Ni(CO)_4]$  is  
 a. +4      b. +2      c. +3      d. 0  
 $[Ni(CO)_4]$  ல் Ni ன் ஆக்ஸிஜனேற்றநிலை \_\_\_\_\_ ஆகும்.  
 a. +4      b. +2      c. +3      d. 0
2. Which of the following statements are incorrect with respect to the allotropes of carbon?  
 I. Diamond is extremely hard while graphite is soft  
 II. Diamond is ionic but graphite is covalent  
 III. Diamond is a non-conductor but graphite is a good conductor of electricity  
 IV. Diamond has a layered structure while graphite has a network structure  
 a. I and II      b. I,II and IV      c. I,III and IV      d. II and IV  
 பின்வருவனவற்றுள் எந்த கூற்றுக்கள் கார்பனின் புறவேற்றுருக்களைப் பொறுத்துத்தவறானவை?  
 I.வெரம் மிகக் கடினமானதுமாறாககிராபைட் மிருதுவானது  
 II.வெரம் அயனிபினைப்புடையதுஆனால் கிராபைட் சகபினைப்புடையது  
 III.வெரம் ஒருமின்கடத்தாபொருள் ஆனால் கிராபைட் ஒருசிறந்தமின்கடத்தி  
 IV.வெரம் அடுக்குக் கட்டமைப்பைகொண்டதுஆனால் கிராபைட் வலையகட்டமைப்பை டையது  
 a. I மற்றும் II      b. I, II மற்றும் IV  
 c. I, III மற்றும் IV      d. II மற்றும் IV
3. The atomic symbol used for the element Tungsten is  
 a. U      b. V      c. W      d. Ti  
 டங்ஸ்டன் தனிமத்திற்குப் பயன்படுத்தப்படும் அனுக் குறியீடு என்கிறது?  
 a. U      b. V      c. W      d. Ti
4. When Aluminium is bombarded with fast neutrons it changes into Sodium with emission of particle 'x' according to the equation  

$$^{27}_{13}Al + ^1_0n \rightarrow ^{24}_{11}Na + x$$
 What is x?  
 a. Electron      b. Proton      c. Neutron      d. Alpha particle  
 அதிவேகநியூட்ரான்கள் அலுமினியம் லோகத்தின் மீதுமோதும் போதுஅதுசோடியம் உலோகமாகமாறுகிறது. அப்போது 'x' எனும் துகள் வெளியாவதற்கானசமன்பாடுதரப்பட்டுள்ளது.  

$$^{27}_{13}Al + ^1_0n \rightarrow ^{24}_{11}Na + x$$
 இதில் x என்பது என்கிறது?  
 a. எலெக்ட்ரான்      b.புரோட்டான்      c. நியூட்ரான்      d. ஆல்பாதுகள்
5. Which of the following is correctly matched?  
 I. Haematite ore      - Oxide of Iron  
 II. Magnetite      - Hydrated Iron-Oxide  
 III. Limonite      - Iron carbonate

- IV. Siderite - Black ore

a. I              b. II              c. III              d. IV  
கீழ்கண்டவற்றுள் சரியானபொருத்தப்பட்டுள்ளது?

I. ஹைமடைட் தாது - அயனியாக்கம்  
II. மேக்னடைட் - நீர்மஅயனியேற்றம்  
III. லிமோனைட் - இரும்புகார்பனேற்றம்  
IV. சிடரைட் - கருப்புதாது

a. I              b. II              c. III              d. IV

6. Consider the following statements:



c. Both (a) and (b) are correct      d. Both (a) and (b) are wrong

**கீழ்க்கண்ட சூற்றுகளைகவனிக்கவும்:**

**JOIN US TO JOIN THE PRESTIGIOUS STATE SERVICES**

**Further Details Contact**

**APPOLO STUDY CENTRE**

**25, Nandhi Loop Street, West C.I.T.NAGAR,  
Chennai-600035.**

**(Near: T.Nagar Bus Stand, Landmark: Nandhi Statue)**

**Email: [enquiryatappolo@gmail.com](mailto:enquiryatappolo@gmail.com)**

**[appolosupport.com](http://appolosupport.com), [www.appolotraining.com](http://www.appolotraining.com)**

**[www.appolo.pbworks.com](http://www.appolo.pbworks.com)**

**PH: 24339436, 42867555, 9840226187, 9789918859**

